

அறிவிப்பு

மாவட்ட நலவாழ்வு சங்கம் (தூத்துக்குடி மாவட்டம்)

மருத்துவம் - மக்கள் நலவாழ்வுத்துறை

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் உள்ள கீழ்க்கண்ட பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணி புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வ.எண்	பதவியின் பெயர்	பணியிடங்களின் எண்ணிக்கை	வயது	தகுதி
1	Counsellor/ Psychologist	1	Should not be over 40 years of age	<ul style="list-style-type: none"> M.A. or M.Sc in Psychology or applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or Five Year integrated MSc program in clinical Psychology from recognised universities Ability to speak, read and write in Tamil & English
2	Psychiatric Social Worker	1		<ul style="list-style-type: none"> M.A. Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry) from recognised universities. Ability to speak, read and write in Tamil & English
3	Staff Nurse	1		<ul style="list-style-type: none"> Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatric Nursing recognised by Nursing Council of India established under the Nursing Council of India Act, 1947 and registered as such with the relevant Nursing Council in the State. Ability to speak, read and write in Tamil & English

நிபந்தனைகள்

- இந்தப்பணி முற்றிலும் தற்காலிகமானது 2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது 3. தேர்வு செய்யப்படும் நிலையில் 11 மாத பணிநியமனத்திற்கான ஒப்பந்த பத்திரம் அளிக்கவேண்டும். 4. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது. 5 இந்நியமனம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (EAPII- 2) வெளியிட்டுள்ள அரசு ஆணை எண். 200, நாள் 01.08.2024-ல் சொல்லப்பட்டவைகளுக்கு உட்பட்டது.
- விண்ணப்பப்படிவம் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்தில்(<https://thoothukudi.nic.in>)பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கீழே குறிப்பிட்டுள்ள அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
- விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள இணைக்கப்பட வேண்டிய கல்வித்தகுதி மற்றும் இதர சான்றுகளின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து 31.08.2024 மாலை 5 மணிக்குள் கீழ்க்கண்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலர் ,மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம் , மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி-628 002.

நிர்வாக செயலாளர்

மாவட்ட சுகாதார சங்கம், தூத்துக்குடி /
மாவட்ட சுகாதார அலுவலர், தூத்துக்குடி

தலைவர், மாவட்ட சுகாதார சங்கம், தூத்துக்குடி /

மாவட்ட ஆட்சித்தலைவர், தூத்துக்குடி

DISTRICT HEALTH SOCIETY - THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POSTS FOR DE-ADDICTION CENTRES IN
THOOTHUKUDI GOVERNMENT MEDICAL COLLEGE HOSPITALS ON
CONTRACT BASIS

Name of the post:

(Counsellor / Psychologist)

[Affix recent passport size colour photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Educational Qualification (with certificate & Mark sheets)	
7	Aadhaar No	
8	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
9	Contact Phone No	
10	Mail ID	
11	Add previous experience, if any	
12	Permanent Address	
13	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with

Date

Place:

Date:

Note:

1. Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.

2. During the interview all original documents should be submitted.

**DISTRICT HEALTH SOCIETY - THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POSTS FOR DE-ADDICTION CENTRES IN
THOOTHUKUDI GOVERNMENT MEDICAL COLLEGE HOSPITALS ON
CONTRACT BASIS**

Name of the post:

(Psychiatric Social Worker)

[Affix recent passport size colour photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Educational Qualification (with certificate & Mark Sheets)	
7	Aadhaar No	
8	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
9	Contact Phone No	
10	Mail ID	
11	Add previous experience, if any	
12	Permanent Address	
13	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with

Date

Place:

Date:

Note:

1. Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.

2. During the interview all original documents should be submitted.

**DISTRICT HEALTH SOCIETY - THOOTHUKUDI DISTRICT
APPLICATION FOR THE POSTS FOR DE-ADDICTION CENTRES IN
THOOTHUKUDI GOVERNMENT MEDICAL COLLEGE HOSPITALS ON
CONTRACT BASIS**

Name of the post:

(Staff Nurse)

[Affix recent passport size colour photograph]

1	Name (in capital letters)	
2	Father / Husband Name	
3	Gender	Male / Female / Transgender
4	Date of birth (with proof)	
5	Age	
6	Educational Qualification (with certificate & Mark sheets)	
7	Aadhaar No	
8	Are you a person belonging to Special Category? Differently abled person / Destitute Women / Widow / Ex-Service Men [mention Yes / No]	
9	Contact Phone No	
10	Mail ID	
11	Add previous experience, if any	
12	Permanent Address	
13	Present Address	

I attest that the information stated is true to the best of my knowledge.

Signature with

Date

Place:

Date:

Note:

1. Applicant should submit the application with recently taken passport size photo and self-attested Xerox copies of all the above mentioned documents.
2. During the interview all original documents should be submitted.